



ஓவர்சீ-சைனீஸ் பேங்கிங் கார்ப்பரேஷன் லிமிட்டெட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள்
(சிங்கப்பூரில் ஒருங்கிணைக்கப்பட்டது. பதிவு எண்: 193200032W)

தணிக்கை செய்யப்பட்ட நிதித் தகவலின் சாரம்
31 டிசம்பர் 2024ல் முடிவற்ற நிதியாண்டுக்குரியது

முக்கியம்

கீழே குறிப்பிடப்பட்டுள்ள நிதித் தகவல்கள் ஓவர்சீ-சைனீஸ் பேங்கிங் கார்ப்பரேஷன் லிமிட்டெட் ("வங்கி") மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ("தொகுதி") ஆகியவற்றின் 31 டிசம்பர் 2024 முடிவற்ற நிதியாண்டுக்குரிய தணிக்கை செய்யப்பட்ட நிதியறிக்கைகளின் (நிதி அறிக்கைகள்) சாரத்தை மட்டுமே குறிக்கிறது. வங்கி மற்றும் தொகுதியின் நிதிமுடிவுகளையும் நிதிநிலையையும் முழுமையாகப் புரிந்துகொள்ள இதில் போதுமான தகவல்கள் இல்லை. மேல்விவரங்களுக்கு, தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகளின் முழுமையான தொகுப்பைப் பார்க்கவும். முழுமையான தொகுப்பை 63, சூலியா ஸ்திரீட், #10-00 ஓசிபிசி சென்டர் ஈஸ்ட், சிங்கப்பூர் 049514 எனும் முகவரியில் அமைந்திருக்கும் வங்கியின் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் அல்லது www.ocbc.com என்ற வங்கியின் இணையத்தளத்தில் பெறலாம்.

சுயேச்சை தணிக்கையாளரின் அறிக்கை

ஓவார்சீ-சைனிஸ் பேங்கிங் கார்ப்பரேஷன் லிமிடெட் உறுப்பினர்களுக்கு

நிதி அறிக்கைகளின் தணிக்கை குறித்த அறிக்கை

எங்கள் கருத்து

எங்கள் கருத்துப்படி, இணைக்கப்பட்டுள்ள ஓவார்சீ-சைனிஸ் பேங்கிங் கார்ப்பரேஷன் லிமிடெட் ("வங்கி") மற்றும் அதன் துணை நிறுவனங்களின் ("தொகுதி") ஒருங்கிணைக்கப்பட்ட நிதி அறிக்கைகளும், வங்கியின் இருப்புநிலைக் குறிப்பு, வருமான அறிக்கை, விரிவான வருமான அறிக்கை, பங்குமுதல் மாற்ற அறிக்கை ஆகியனவும், நிறுவனங்கள் சட்டம் 1967 ("சட்டம்") சட்டப்படியும் சிங்கப்பூர் நிதிநிலை தாக்கல் தரங்களின்படியும் (அனைத்துலகம்) ("SFRS(I)s"), முறையாகத் தயாரிக்கப்பட்டு, 31 டிசம்பர் 2024 தேதியின்படி தொகுதியின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி நிலையையும் வங்கியின் நிதி நிலையையும், அத்தேதியில் முடிவற்ற நிதி ஆண்டுக்குரிய தொகுதியின் ஒருங்கிணைக்கப்பட்ட நிதி பலாபலன், ஒருங்கிணைக்கப்பட்ட பங்குமுதல் மாற்றம், ஒருங்கிணைக்கப்பட்ட ரொக்கப் புழுக்கம் மற்றும் வங்கியின் நிதி பலாபலன் மற்றும் பங்குமுதல் மாற்றம் ஆகியவற்றையும் உண்மையாகவும் நியாயமாகவும் காட்டுகின்றன.

நாங்கள் தணிக்கை செய்தவை

வங்கி மற்றும் தொகுதியின் நிதி அறிக்கைகளில் உள்ளடங்குவன:

- 31 டிசம்பர் 2024 தேதியில் முடிவற்ற நிதி ஆண்டுக்குரிய தொகுதி மற்றும் வங்கியின் வருமான அறிக்கைகள்;
- அத்தேதியில் முடிவற்ற நிதி ஆண்டுக்குரிய தொகுதி மற்றும் வங்கியின் விரிவான வருமான அறிக்கைகள்;
- 31 டிசம்பர் 2024 தேதியின்படி தொகுதி மற்றும் வங்கியின் இருப்புநிலைக் குறிப்பு;
- அத்தேதியில் முடிவற்ற நிதி ஆண்டுக்குரிய தொகுதியின் பங்குமுதல் மாற்ற அறிக்கை;
- அத்தேதியில் முடிவற்ற நிதி ஆண்டுக்குரிய வங்கியின் பங்குமுதல் மாற்ற அறிக்கை;
- அத்தேதியில் முடிவற்ற நிதி ஆண்டுக்குரிய தொகுதியின் ஒருங்கிணைக்கப்பட்ட ரொக்கப் புழுக்க அறிக்கை; மற்றும்
- முக்கிய கணக்கியல் கொள்கை தகவல்கள் உள்ளடங்கும் நிதி அறிக்கைகளின் குறிப்புகள்.

கருத்துக்கான அடிப்படை

நாங்கள் சிங்கப்பூர் தணிக்கை தரங்களுக்கு ("SSAs") ஏற்ப தணிக்கை செய்தோம். அந்தத் தரங்களின்கீழ் எங்களுக்குள்ள பொறுப்புகள் எங்கள் அறிக்கையின் நிதி அறிக்கைகளின் தணிக்கையில் தணிக்கையாளரின் பொறுப்புகள் பகுதியில் மேற்கொண்டு விளக்கப்பட்டுள்ளன.

நாங்கள் பெற்ற தணிக்கை ஆதாரங்கள் போதுமானவை என்றும் எங்கள் கருத்துக்கு அடிப்படை வழங்கப் பொருத்தமானவை என்றும் நாங்கள் நம்புகிறோம்.

சுயேச்சைநிலை

நாங்கள் கணக்கியல் மற்றும் நிறுவன ஒழுங்குமுறை ஆணையத்தின் நிபுணத்துவ நடத்தை குறியீடு மற்றும் பொது கணக்காய்வாளர்கள் மற்றும் கணக்கியல் நிறுவனங்களுக்கான நெறிமுறைகள் ("ACRA குறியீடு") ஆகியவற்றின்படியும் சிங்கப்பூரில் நிதி அறிக்கைகளைத் தணிக்கை செய்வதற்கு அவசியமான நெறிமுறை நிபந்தனைகளின்படியும் தொகுதியுடன் சம்பந்தமில்லாத சுதந்திர அமைப்பாகச் செயல்பட்டு, இந்த நிபந்தனைகளுக்கும் ACRA குறியீட்டுக்கும் ஏற்ப எங்களது மற்ற நெறிமுறை பொறுப்புகளை நிறைவேற்றியிருக்கிறோம்.

எங்கள் தணிக்கை அணுகுமுறை

எங்கள் தணிக்கை வடிவமைப்பின் ஒரு பகுதியாக, நாங்கள் இணைக்கப்பட்டுள்ள நிதி அறிக்கைகளின் பொருட்பாட்டையும் விவரப் பிழை அபாயங்களையும் மதிப்பிட்டுோம். குறிப்பாக, நிர்வாகம் செய்த தற்சார்பு மதிப்பீடுகளைப் பரிசீலித்தோம்; எடுத்துக்காட்டாக, ஊகங்களும் நிச்சயமற்ற எதிர்கால நிகழ்வுகளின் பரிசீலனையும் தேவைப்பட்ட குறிப்பிடத்தக்க கணக்கியல் கணிப்புகளின் தொடர்பில். எங்கள் தணிக்கைகள் அனைத்திலும் செய்வதைப் போலவே, உள்கட்டுப்பாடுகளில் நிர்வாகம் மேலோங்கும் அபாயத்தையும் நாங்கள் கவனித்து, மோசடி காரணமாக விவரப் பிழை நேரக்கூடிய அபாயத்தைப் பிரதிநிதிக்கும் பாரபட்ச ஆதாயம் இருக்கிறதா என்பன உள்ளிட்ட இதர விவகாரங்களைப் பரிசீலித்தோம்.

முக்கிய தணிக்கை விவகாரங்கள்

முக்கிய தணிக்கை விவகாரங்கள் என்பது, எங்களது நிபுணத்துவ மதிப்பீட்டின்படி, 31 டிசம்பர் 2024 முடிவற்ற நிதி ஆண்டுக்குரிய நிதி அறிக்கைகள் குறித்த எங்கள் தணிக்கைக்கு மிகவும் முக்கியத்துவமிக்க விவகாரங்களாகும். நிதி அறிக்கைகளின் ஒட்டுமொத்த தணிக்கையின் அடிப்படையில் இவ்விவகாரங்கள் ஆராயப்பட்டு, அதற்கேற்ப எங்கள் கருத்தை வகுக்கையில், இவ்விவகாரங்கள் குறித்து தனியொரு கருத்தை நாங்கள் வெளியிடவில்லை.

முக்கிய தணிக்கை விவகாரம்

வாடிக்கையாளர்களுக்கான கடன்களின் சேதாரம்
(நிதி அறிக்கைகளின் குறிப்புகள் 2.21, 26, 27, 28, 30 பார்க்கவும்)

வாடிக்கையாளர்களுக்கான கடன்களுக்கு தொகுதியின் ஒதுக்கு 31 டிசம்பர் 2024 தேதிப்படி முறையே S\$4,070 மில்லியன் மில்லியன். இந்த ஒதுக்கு SFRS(I) 9 நிதி அம்சங்களின்கீழ் ("SFRS(I) 9") இடம்பெறும் எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகள் ("ECL") சட்டமப்பின்படி தொகுதியால் நிர்ணயிக்கப்பட்டன.

வாடிக்கையாளர்களுக்கான கடன் சேதாரமற்ற கடன்களின் ECLவாடிக்கையாளர்களுக்கான கடன் சேதாரமற்ற கடன்களின் ECL-ஐ பொறுத்தவரை (S\$2,792 மில்லியன்), உள் மற்றும் வெளித் தரவுகளையும் குறிப்பிட்ட சில கணிப்புகளையும் சார்ந்திருக்கும் மாதிரியமைப்புகளைத் தொகுதி பயன்படுத்துகிறது. பின்வருவன உள்ளிட்ட அம்சங்கள் சார்ந்த குறிப்பிடத்தக்க மதிப்பீடும் ஊகங்களும் உள்ளடங்கும் இந்தக் கணிப்பு அடிப்படையில் நிச்சயமற்றது என்பதால் நாங்கள் இதை முக்கிய தணிக்கை விவகாரமாகக் கருதுகிறோம்:

- கடன் இடரில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டிருக்கிறதா என்பதை நிர்ணயித்தல்;
- முன்னோக்குள்ள பரந்த பொருளியல் சூழ்நிலைகளைக் கணித்தல்; மற்றும்
- ECL மாதிரியமைப்பில் உள்ள வரம்புகளை ஈடுசெய்ய, ECL மாதிரியமைப்புத் திருத்தங்களையும் நிர்வாக மேலோட்டங்களையும் அடையாளம் கண்டு நிர்ணயித்தல்.

விவகாரத்திற்கு எங்கள் தணிக்கை எவ்வாறு தீர்வு கண்டது

வாடிக்கையாளர்களுக்கான கடன் சேதாரமற்ற கடன்களின் ECL நாங்கள் வாடிக்கையாளர்களுக்கான கடன் சேதாரமற்ற கடன்களின் ECL மீதான முக்கிய கட்டுப்பாடுகளின் வடிவமைப்புச் செயலாற்றலையும் நடைமுறை செயலாற்றலையும் பரிசீலனை செய்தோம். அந்தக் கட்டுப்பாடுகளில் பின்வருவன உள்ளடங்கும்:

- ECL மாதிரியமைப்புகளில் பயன்படுத்தப்பட்ட முன்னோக்குள்ள தகவல்கள், பருவினப்பொருளியல் ஊகங்கள் ஆகியவற்றின் மறுஆய்வு மற்றும் அங்கீகரிப்பு
- ECL மாதிரியமைப்புகளில் பயன்படுத்தப்பட்ட நம்பகமான, துல்லியமான முக்கிய தரவுகளின் மறுஆய்வு மற்றும் அங்கீகரிப்பு;
- பயன்படுத்தப்பட்ட மாதிரியமைப்பு திருத்தங்கள், நிர்வாக மேலோட்டங்கள் உட்பட, ECL முடிவுகளின் மறுஆய்வு மற்றும் அங்கீகரிப்பு;
- ECL மாதிரியமைப்புகளின் சுயேச்சை உறுதிப்பாடு மற்றும் முன்வடிவ உறுதிப்பாட்டின் முடிவுகளில் நிர்வாகத்தின் மறுஆய்வு; மற்றும்
- ECL செயல்முறை மற்றும் மூலச் செயல்முறைகளிலிருந்து ECL செயல்முறைக்குச் செல்லும் தரவுகளின் முழுமையையும் துல்லியத்தையும் கண்காணிக்கும் தகவல் தொழில்நுட்பச் செயலியக்கக் கட்டுப்பாடுகள் மீதான பொதுவான தகவல் தொழில்நுட்பக் கட்டுப்பாடுகள்.

எங்கள் தணிக்கை நோக்கங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகளைச் சார்ந்திருக்க முடியும் என நாங்கள் தீர்மானித்தோம்.

தொகுதியின் ECL மாதிரியமைப்புகளை நாங்கள் மாதிரியமைப்பு கணக்கீட்டு முறைகளை ஆராய்ந்து, மாதிரியமைப்பில் நிர்வாகம் செய்த முக்கிய மதிப்பீடுகள் மற்றும் ஊகங்களையும் பயன்படுத்தப்பட்ட வரையறைகளையும் நியாயமானவையா என்பதைப் பரிசீலித்தோம். ECL மாதிரியமைப்புகள் மீதான எங்கள் பரிசீலனையின் ஒரு பகுதியாக, தொகுதியின் மாதிரியமைப்பு உறுதிப்பாட்டு இயக்கத்தின் சுயேச்சை மாதிரியமைப்பு உறுதிப்பாட்டின் முடிவுகளையும் நாங்கள் மறுஆய்வு செய்தோம்.

நாங்கள் "குறிப்பிடத்தக்கக் கடன் இடர் அதிகரிப்பை (SICR) நிர்ணயிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட வரன்முறைகளின் நியாயத்தன்மையையும், அளவியல் மற்றும் தரவியல் வரன்முறைகளின் அடிப்படையில் வெளிப்பாடுகளைக் கட்டம் 1 மற்றும் கட்டம் 2ல் ஒதுக்கீடு செய்ததன் துல்லியத்தையும் காலத்தருணத்தையும் பரிசீலனை செய்தோம்.

எங்கள் பணியின்போது, மாதிரியமைப்புத் தயாரிப்புக்குப் பிறகு செய்யப்பட்ட திருத்தங்கள், நிர்வாக மேலோட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படைக் காரணங்களையும் கணக்கீட்டு அடிப்படையையும் நாங்கள் சோதித்தோம்.

மொத்தத்தில், வாடிக்கையாளர்களுக்கான கடன் சேதாரமற்ற கடன்களுக்கு ECL கணிப்பதற்குத் தொகுதி பயன்படுத்திய கணக்கீட்டு முறைகளும் முக்கிய ஊகங்களும் பொருத்தமாக இருப்பதாக நாங்கள் மதிப்பிட்டோம்.

முக்கிய தணிக்கை விவகாரம்	விவகாரத்திற்கு எங்கள் தணிக்கை எவ்வாறு தீர்வு கண்டது
வாடிக்கையாளர்களுக்கான கடன்களின் சேதாரம் (தொடர்ச்சி) வாடிக்கையாளர்களுக்கான கடன் சேதாரமுள்ள கடன்களின் ECL 31 டிசம்பர் 2024 நிலவரப்படி, வாடிக்கையாளர்களுக்கான கடன் சேதாரமுள்ள கடன்களுக்கு தொகுதி செய்த S\$1,278 மில்லியன் ஒதுக்கில் குறிப்பிடத்தக்க பகுதி உலகளாவிய மொத்த விற்பனை வங்கித்தொழில் ("GWB") கடன் பட்டியலைச் சார்ந்திருந்தது. வாடிக்கையாளர்களுக்கான கடன் சேதாரமுள்ள கடன்களுக்கான ECL ஒதுக்குகளின் அவசியத்தை நிர்ணயிக்கவும் தொகையைக் கணிக்கவும் நிர்வாகம் குறிப்பிடத்தக்க மதிப்பீடுகளையும் ஊகங்களையும் பயன்படுத்தியதால் இந்த அம்சத்தில் நாங்கள் கவனம் செலுத்தினோம். மேலும், MAS அறிக்கை 612-ன்படி கடன் பெறுபவர்களின் கடன்தர மதிப்பீட்டுக்கும் குறிப்பிடத்தக்க மதிப்பீடுகள் தேவைப்பட்டன. GWB-ன் கடன் சேதாரமுள்ள கடன் பட்டியலுக்காக நிர்வாகம் செய்த குறிப்பிடத்தக்க மதிப்பீட்டிலும் கணிப்பிலும் பின்வருவன உள்ளடங்கும்: • கடன் சேதாரமுள்ள வெளிப்பாடுகளை அடையாளம் காணுதல்; • கடன் பெறுபவர்களின் எதிர்கால பலாபலனையும் மீட்கக்கூடிய ரொக்கப் புழக்கத்தையும் கணித்தல்; மற்றும் • ஈட்டு மதிப்புகளையும் எதிர்பார்க்கப்படும் ரொக்கப் புழக்கத்தின் காலத்திட்டத்தையும் நிர்ணயித்தல்.	வாடிக்கையாளர்களுக்கான கடன் சேதாரமுள்ள கடன்களின் ECL நாங்கள் கடன் தரமிடல் மீதான முக்கிய கட்டுப்பாடுகள், கடன் கண்காணிப்பு, வாடிக்கையாளர்களுக்கான கடன்களுக்கான ECL ஒதுக்குகள் குறித்து நிர்வாகம் செய்த தீர்மானங்கள் ஆகியவற்றின் வடிவமைப்புச் செயலாற்றலைப் பரிசீலித்து, நடைமுறைச் செயலாற்றலைச் சோதித்தோம். அந்தக் கட்டுப்பாடுகளின் பின்வருவன உள்ளடங்கும்: • கடன் இடர் நிர்வாகக் குழுவின் மேற்பார்வை மற்றும் கடன் இடர் மறுஆய்வு; • கடன் பட்டியல் மறுஆய்வு மற்றும் கண்காணிப்பு; • ஈட்டுப்பொருள் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு; • கடன் ஒப்பந்தங்கள் மற்றும் மீறல்கள் கண்காணிப்பு; மற்றும் • MAS அறிக்கை 612-ன்படி வாடிக்கையாளர்களுக்கான கடன்களின் பகுப்பு. எங்கள் தணிக்கை நோக்கத்திற்கு இந்தக் கட்டுப்பாடுகளை நாங்கள் சார்ந்திருக்க முடியும் என நாங்கள் தீர்மானித்தோம். நாங்கள் GWB கடன் பட்டியலிலிருந்து கடன் வெளிப்பாடுகளின் மாதிரிகளைத் தேர்ந்தெடுத்து, MAS அறிக்கை 612-ன் விதிமுறைகளின்படி, கடன் தரமிடலின் பொருத்தத்தைப் பரிசீலிக்க கடன் கோப்பு மறுஆய்வுகளை மேற்கொண்டோம். அதே சமயத்தில், கடன் சேதாரமுள்ள வெளிப்பாடுகளை அடையாளம் காண்கையில் குறிப்பிடத்தக்க நடப்பு நிகழ்வுகளின் விளைவுகளில் நிர்வாகம் செய்த பரிசீலனையையும் கவனத்தில் கொண்டோம். தற்சார்பற்ற சேதார ஆதாரம் இருந்தபோது, ECL ஒதுக்குகள் உரிய காலத்தில் அடையாளம் காணப்பட்டதா என்பதைப் பரிசீலித்து, அத்தகைய சேதாரத்தின் தொகையை மதிப்பிட்டோம். எங்கள் பணியின் பின்வருவன உள்ளடங்கின: • கடன் பெறுபவரின் பின்னணி விவரங்களையும் அண்மை சூழ்நிலையையும் கவனித்தல்; • தொகைகள், கடன்மீட்பு காலகட்டம் உட்பட, கடன் பெறுபவரின் எதிர்பார்க்கப்படும் எதிர்கால ரொக்கப் புழக்கத்தை நிர்ணயிக்க நிர்வாகம் செய்த முக்கிய ஊகங்களைப் பரிசீலனை செய்து சோதித்தல் மற்றும் சவால் செய்தல்; • ஈட்டுப்பொருளின் சாத்திய மதிப்பை, சுயேச்சை மதிப்பீட்டு அறிக்கைகள் கிடைக்குமாயின் அவை உள்ளிட்ட வெளிதரப்பிலிருந்து கிடைத்த ஆதாரத்துடன் ஒப்பிடுதல்; மற்றும் • சேதாரக் கணக்கீட்டைச் சோதித்தல். கடன் சேதாரமுள்ளவை என நிர்வாகத்தால் பகுக்கப்படாத வாடிக்கையாளர்களுக்கான கடன் சேதாரமற்ற கடன்களின் மாதிரிகளில், வாடிக்கையாளர்களைப் பற்றிய எங்களின் புரிந்துணர்வு, தொழில் சூழல், இதர வெளிதரப்பு ஆதாரம் ஆகியவற்றின் அடிப்படையில், நிர்வாகத்தின் பகுப்பு பொருத்தமானதா என்பதை நிர்ணயிக்க நிர்வாகத்தின் முக்கிய ஊகங்களைச் சோதித்தோம். நாங்கள் மேற்கொண்ட செயல்பாடுகளின் அடிப்படையில், வாடிக்கையாளர்களுக்கான கடன் சேதாரமுள்ள கடன்களுக்கான ECL ஒதுக்குகள் ஏற்புடைய கணிப்புகளின் வரம்புக்குள் இருப்பதாக மதிப்பிட்டோம்.

முக்கிய தணிக்கை விவகாரம்	விவகாரத்திற்கு எங்கள் தணிக்கை எவ்வாறு தீர்வு கண்டது
நியாய மதிப்பில் கணக்கிடப்பட்ட நிதி அம்சங்களின் மதிப்பீடு நிலை 2 மற்றும் 3 (நிதி அறிக்கைகளின் குறிப்புகள் 2.21, 40.3 பார்க்கவும்) 31 டிசம்பர் 2024 நிலவரப்படி, தொகுதியிடம் நிலை 2 எனப் பகுக்கப்பட்ட நியாய மதிப்பில் கணக்கிடப்பட்ட S\$69,266 மில்லியன் பெறுமானமுள்ள நிதிச் சொத்துகளும் S\$19,376 மில்லியன் பெறுமானமுள்ள நிதிப் பொறுப்புகளும் இருந்தன. இவை முறையே நியாய மதிப்பில் கணக்கிடப்பட்ட நிதிச் சொத்துகளில் 33% மற்றும் நிதிப் பொறுப்புகளில் 94%-ஐ பிரதிநிதிக்கின்றன. நாங்கள் நிலை 2 நிதி அம்சத்தின் மதிப்பீட்டை முக்கிய தணிக்கை விவகாரமாகக் கருதினோம். அது தொகுதிக்கு நிதியளவில் குறிப்பிடத்தக்கது என்பதும், பொருத்தமான மாதிரியமைப்புகள், ஊகங்கள், உள்ளீடுகள் ஆகியவற்றின் பயன்பாட்டுக்கு மதிப்பீடு அவசியம் என்பதும் இதற்குக் காரணம். தொகுதியிடம் நிலை 3 எனப் பகுக்கப்பட்ட நியாய மதிப்பில் கணக்கிடப்பட்ட S\$6,291 மில்லியன் பெறுமானமுள்ள நிதிச் சொத்துகளும் S\$596 மில்லியன் பெறுமானமுள்ள நிதிப் பொறுப்புகளும் இருந்தன. இவை முறையே நியாய மதிப்பில் கணக்கிடப்பட்ட நிதிச் சொத்துகளில் 3% மற்றும் நிதிப் பொறுப்புகளில் 3%-ஐ பிரதிநிதிக்கின்றன. நாங்கள் நிலை 3 நிதிச் சொத்துகள் மற்றும் நிதிப் பொறுப்புகளின் மதிப்பீட்டில் கவனம் செலுத்தினோம். ஏனெனில், இந்த நிதி அம்சங்கள் சிக்கலானவை அல்லது ரொக்கமாக்க முடியாதவை என்பதாலும், ரொக்கமாக்கச் சந்தை இல்லாத காரணத்தால் தொகுதியின் மதிப்பீடுகளை ஆதரிக்க குறைவான வெளிதரப்பு ஆதாரமே இருக்கின்றன என்பதாலும், இந்த நிதி அம்சங்களை மதிப்பிடும்போது நிர்வாகம் குறிப்பிடத்தக்க மதிப்பீடுகளும் ஊகங்களும் செய்கிறது.	நாங்கள் தொகுதியின் நிதி அம்ச மதிப்பீட்டு முறை மீதான கட்டுப்பாடுகளின் வடிவமைப்பைப் பரிசீலித்து, அதன் நடைமுறைச் செயலாற்றலைச் சோதித்தோம். பின்வருவன மீதான முக்கிய கட்டுப்பாடுகள் அதில் உள்ளடங்கும்: - புதிய மதிப்பீட்டு மாதிரியமைப்புகள் மீதான நிர்வாகத்தின் சோதனையும் அங்கீகரிப்பும், நடப்பிலுள்ள மாதிரியமைப்புகளை மறுஉறுதிப்படுத்துவதும் இதில் உள்ளடங்கும்; - மதிப்பீட்டு மாதிரியமைப்புகளில் பயன்படுத்தப்பட்ட தரவுகள் மற்றும் இதர உள்ளீடுகளின் முழுமை மற்றும் துல்லியம்; - ஈட்டுப்பொருள் சர்ச்சைகள் குறித்த கண்காணிப்பு; மற்றும் - மதிப்பீட்டுத் திருத்தங்கள் உட்பட, சந்தை இடர் நிர்வாகக் குழு மேற்கொண்ட மதிப்பீட்டு நடைமுறைகள் மீதான ஆளுமை செயற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு. எங்கள் தணிக்கை நோக்கங்களுக்கு இந்தக் கட்டுப்பாடுகளைச் சார்ந்திருக்க முடியும் என நாங்கள் தீர்மானித்தோம். அதோடு, பின்வரும் நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொண்டோம்: - நாங்கள் தொகுதியின் நிதி அம்சங்களின் மதிப்பீட்டை எங்களது சொந்தக் கணிப்புகளுடன் மாதிரி அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்தோம். சந்தை தரவு வழங்குநர்கள் அல்லது வெளிதரப்பு மூலங்களிலிருந்து பெறப்பட்ட உள்ளீடுகளுடன், குறிப்பிட்ட சில அம்சங்களுக்கான எங்களது சொந்த மதிப்பீட்டு மாதிரியமைப்புகளைப் பயன்படுத்தி, நிதியம்ச நிலையில் பொருட்பாட்டு மாறுபாடுகளைக் கண்டுபிடிப்பது இதில் உள்ளடங்கும். - நாங்கள் நிதியம்ச மாதிரிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டு முறைகளும் செய்யப்பட்ட முக்கிய ஊகங்களும் நியாயமானவையா என்பதைப் பரிசீலித்தோம்; மற்றும் - நாங்கள் தொகுதி செய்திருக்கக்கூடிய பொருத்தமற்ற மதிப்பீடுகளின் உத்தேச அறிகுறிகளை அடையாளம் காண எதிர்தரப்பு மதிப்பீடுகளைக் கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்படும் ஈட்டுப்பொருள் சர்ச்சைகள் குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டோம். மொத்தத்தில், நியாய மதிப்பில் கணக்கிடப்பட்ட நிலை 2 மற்றும் 3 நிதி அம்சங்களின் மதிப்பீடு நியாயமான விளைவுகளின் வரையறைக்குள் இருந்ததாக நாங்கள் கருதினோம்.

முக்கிய தணிக்கை விவகாரம்	விவகாரத்திற்கு எங்கள் தணிக்கை எவ்வாறு தீர்வு கண்டது
நல்லெண்ண மதிப்பு சேதாரம் (நிதி அறிக்கைகளின் குறிப்புகள் 2.21, 36 பார்க்கவும்) தொகுதிக்கு அதன் தொழில் பற்றுமானங்களிலிருந்து குறிப்பிடத்தக்க அளவு நல்லெண்ண மதிப்பு கிடைக்கிறது. 31 டிசம்பர் 2024 நிலவரப்படி, தொகுதியின் இருப்புநிலைக் குறிப்பில் நல்லெண்ண மதிப்பு S\$4,465 மில்லியன். நல்லெண்ண மதிப்பின் சேதாரத்தைப் பரிசீலிக்கையில், தேவையான ரொக்கம் ஈட்டும் பிரிவுகளிலிருந்து ("CGUs") மீட்கக்கூடிய தொகைகளைக் கணிக்க நிர்வாகம் குறிப்பிடத்தக்க மதிப்பீடு செய்கிறது. வங்கி CGUs பிரிவுகளைப் பொறுத்தவரை, தள்ளுபடி செய்யப்பட்ட ரொக்கப் புழக்கத்தின் கணிப்பு உள்ளடங்கும். இந்தக் கணிப்புக்குப் பயன்படுத்தப்படும் குறிப்பிடத்தக்க ஊகங்களில் பின்வருவன உள்ளடங்கும்: • எதிர்கால ரொக்கப் புழக்க முன்னுரைப்புகள்; • இடருக்கேற்ப திருத்தப்பட்ட தள்ளுபடி விகிதங்களை நிர்ணயிப்பதற்கான உள்ளீடுகள்; மற்றும் • நிலையான வளர்ச்சி விகிதங்கள். காப்புறுதி CGU பிரிவைப் பொறுத்தவரை, மதிப்பாராய்வு உத்தியைத் தொகுதி பயன்படுத்துகிறது. நடப்பிலுள்ள தொழிலில் பொதித்துள்ள மதிப்பும் புதிய தொழில்களின் முன்னுரைக்கப்பட்ட பகிர்வுக்குரிய லாபத்தின் கணிக்கப்பட்ட மதிப்பும் இதில் உள்ளடங்கும். இந்த மதிப்பீட்டுக்குப் பயன்படுத்தப்பட்ட முக்கிய ஊகங்களில் பின்வருவன உள்ளடங்கும்: • நீண்டகால உத்தியூர்வ சொத்துக் கலவையின் அடிப்படையிலான முதலீட்டுப் பலாபலன்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் எதிர்காலப் பலாபலன்கள்; மற்றும் • இடருக்கேற்ப திருத்தப்பட்ட தள்ளுபடி விகிதங்கள். இதிலுள்ள சிக்கலின் அளவு, தேவைப்படும் மதிப்பீட்டின் அளவு ஆகியவற்றினால், இதனை முக்கிய தணிக்கை விவகாரமாகக் கருதுகிறோம்.	நாங்கள் தொகுதியின் CGU பிரிவுகளை நிர்வாகம் அடையாளம் கண்டதன் நியதியையும் மீட்கக்கூடிய தொகைகளைக் கணிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டு முறையையும் பரிசீலனை செய்தோம். அதோடு, பயன்படுத்தப்பட்ட முக்கிய ஊகங்களை மதிப்பிட்டு, இந்த ஊகங்களில் நேரக்கூடிய மாற்றத்தால் சேதாரம் நேருமா என்பதை நிர்ணயிக்க அந்த முக்கிய ஊகங்களில் உணர்திறன் பகுப்பாய்வைப் பயன்படுத்தினோம். வங்கி CGUs பிரிவுகள் நாங்கள் இவற்றைப் பரிசீலனை செய்தோம்: • முந்திய முன்னுரைப்புகளுடன் உண்மையான முடிவுகளை ஒப்பிட்டு, நிர்வாகத்தின் ரொக்கப் புழக்க முன்னுரைப்புகளை; • தள்ளுபடி விகிதங்களையும் வளர்ச்சி விகிதங்களையும் நிர்ணயிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டு முறையையும் வெளிதரப்பு தரவு மூலங்களையும்; அதோடு • வளர்ச்சி விகித ஊகங்களைத் தொகுதியின் கடந்தகாலப் பலாபலனோடும் வெளிதரப்பு தொழில்துறை மற்றும் பொருளியல் குறியீடுகளோடும் ஒப்பிடுதல். காப்புறுதி CGU பிரிவு நாங்கள் இவற்றைப் பரிசீலனை செய்தோம்: • மதிப்பாராய்வு மதிப்பைக் கணிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கணக்கீட்டு முறைகள்; அதோடு • மதிப்பாராய்வு மதிப்பை நிர்ணயிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட முதலீட்டு ஆதாயங்கள், இடருக்கேற்ப திருத்தப்பட்ட தள்ளுபடி விகிதங்கள் உள்ளிட்ட முக்கிய ஊகங்கள். நாங்கள் மேற்கொண்ட தணிக்கை நடவடிக்கைகளின் அடிப்படையில், நிர்வாகம் செய்த ஊகங்களும் கணிப்புகளும் நியாயமாக இருப்பதாகக் கண்டறிந்தோம்.

முக்கிய தணிக்கை விவகாரம்

விவகாரத்திற்கு எங்கள் தணிக்கை எவ்வாறு தீர்வு கண்டது

ஆயுள் காப்புறுதி நிகழ்வுகளைக் காப்புறுதி ஒப்பந்தப் பொறுப்புகளின் மதிப்பீடு
(நிதி அறிக்கைகளின் குறிப்புகள் 2.21, 22, 38.4 பார்க்கவும்)

தொகுதியின் காப்புறுதி செயல்பாடுகள் கிரேட் ஈஸ்டர்ன் ஹோல்டிங்ஸ் லிமிடெட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் ("GEH குழுமம்") மூலமாக மேற்கொள்ளப்படுகின்றன.

SFRS(I) 17 தரத்தின்கீழ் இடம்பெறும் காப்புறுதி ஒப்பந்தப் பொறுப்புகள், நிறைவேற்றத்திற்குரிய ரொக்கப் பழக்கம் மற்றும் ஒப்பந்தப்படியான சேவை வரம்பு ("CSM") ஆகியவற்றின் மொத்தமாக அளவிடப்படுகிறது. இதற்கு மதிப்பீடும் விளக்கமறிதலும் தேவை. கணக்கியல் கொள்கைகளைத் தேர்ந்தெடுத்தல், காப்புறுதி மாதிரிவடிவங்களில் உபயோகிக்கப்படும் சிக்கலான கணிப்பீட்டு முறைகளைப் பயன்படுத்துதல் ஆகியவை இதில் உள்ளடங்கும். பொருத்தமான கணிப்பீட்டு முறைகளைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதற்குப் பெருமளவு நிபுணத்துவ மதிப்பீடு தேவை. உத்தேசக் கணிப்பில் நிச்சயமின்மை நிலவும் ஊகங்களும் நிர்ணயிக்கப்படவேண்டும்

தொகுதி எதிர்காலத்தில் காப்புறுதி ஒப்பந்தச் சேவைகள் வழங்கும்போது அடையவிருக்கும் ஈட்டப்படாத லாபத்தை CSM பிரதிநிதிக்கிறது. ஒரு குழும ஒப்பந்தங்களுக்கு வெளியிடப்படும் CSM, அந்தக் காலகட்டத்தில் வழங்கப்பட்ட காப்பீடுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில், தொகுதியின் வருமான அறிக்கையில் காப்புறுதி வருமானமாகக் காட்டப்படுகிறது. காப்பீடுகளோ ஓர் ஒப்பந்தத்தின்கீழ் வழங்கப்படும் அனுசூலங்களின் எண்ணிக்கை, எதிர்பார்க்கப்படும் காப்பீட்டுக் காலகட்டம் ஆகியவற்றால் நிர்ணயிக்கப்படுகின்றன. வழங்கப்படும் சேவையை அடையாளம் காண்பதிலும், காப்பீடுகளை நிர்ணயிப்பதிலும் நிர்வாகம் மதிப்பீட்டைப் பயன்படுத்தியது.

நாங்கள் இந்த விவகாரத்திற்குத் தீர்வுகாண பின்வரும் தணிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டோம்:

- SFRS(I) 17 தரத்தின் விதிமுறைகளின்படி நிர்வாகம் அமலாக்கிய கணக்கியல் கொள்கைகள் எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கப்பட்டன என்பதை நாங்கள் ஆராய்ந்தோம்;
- கணக்கியல் கொள்கைகள் தேர்ந்தெடுப்பு, கணிப்பீட்டு முறைகள் மற்றும் ஊகங்கள் நிர்ணயிப்பு, காப்புறுதி ஒப்பந்தப் பொறுப்புகளை நிர்ணயிக்கப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட தரவுகளின் ஒத்திசைவு ஆகிய நடைமுறைகளை நாங்கள் புரிந்துகொண்டோம்;
- பயன்படுத்தப்பட்ட தரவுகள் துல்லியமாகவும் முழுமையாகவும் இருப்பதை உறுதிப்படுத்தும் கட்டுப்பாடுகளின் வடிவமைப்பையும் நடைமுறைச் செயலாற்றலையும் நாங்கள் சோதனை செய்தோம்;
- நிறைவேற்றத்திற்குரிய ரொக்கப் பழக்கமும் CSM-உம் உள்ளடங்கிய காப்புறுதி ஒப்பந்தப் பொறுப்புகளை நிர்ணயிப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட கணிப்பீட்டு முறைகளும், காப்புறுதி முன்வடிவங்களில் அவற்றின் பயனும் பொருத்தமாக இருக்கின்றனவா என்பதை நாங்கள் ஆராய்ந்தோம்;
- நிர்வாகம் பயன்படுத்திய முக்கிய ஊகங்களை GEH குழுமத்தின் கடந்தகால அனுபவங்கள், கணிக்கத்தக்க சந்தை தரவுகள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டு, அந்த ஊகங்கள் நியாயமானவையா என்பதை ஆராய்ந்தோம்;
- மாதிரி அடிப்படையில் வெளியிடப்பட்ட காப்புறுதி ஒப்பந்தங்களின் நிபந்தனைகளையும் கூறுகளையும் மறுஆய்வு செய்வதன்மூலம், நிர்வாகம் சேவைகளை அடையாளம் கண்ட விதம் பொருத்தமானதா என்பதை நாங்கள் ஆராய்ந்தோம்;
- நிர்வாகம் நிர்ணயித்த காப்பீடுகள், அடையாளம் காணப்பட்ட சேவை வகைக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா என்பதை நாங்கள் ஆராய்ந்தோம்; அதோடு
- நிர்வாகம் தயாரித்த காப்புறுதி ஒப்பந்தப் பொறுப்புகளின் மாற்றப் பகுப்பாய்வு நியாயமாக இருக்கிறதா என்பதை நாங்கள் மறுஆய்வு செய்தோம். இந்த மாற்றப் பகுப்பாய்வு, 31 டிசம்பர் 2023ல் நிலவிய இருப்புத்தொகையை 31 டிசம்பர் 2024ல் நிலவிய இருப்புத்தொகையுடன் ஒத்திசைவாக்கி, ஆண்டின்போது மாற்றத்தைத் தூண்டிய முக்கிய காரணிகளைக் காட்டுகிறது.

நாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள், பெறப்பட்ட ஆதாரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில், நிர்வாகம் பயன்படுத்திய கணக்கீட்டு முறைகள், ஊகங்கள், மதிப்பீடுகள் ஆகியவை பொருத்தமாக இருப்பதாகக் கண்டறிந்தோம்.

இதர விவரங்கள்

இதர விவரங்களுக்கு நிர்வாகம் பொறுப்பாகும். இதர விவரங்களில், இந்தத் தணிக்கையாளர் அறிக்கைக்குமுன் எங்களுக்குக் கிடைத்த இயக்குநர்களின் அறிக்கையும் (நிதி அறிக்கைகளும் அதுகுறித்த எங்கள் தணிக்கையாளர் அறிக்கையும் உள்ளடங்கவில்லை), இத்தேதிக்குப் பிறகு எங்களுக்குக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் ஆண்டு அறிக்கையின் மற்ற பகுதிகளும் ("மற்ற பகுதிகள்") உள்ளடங்கும்.

நிதி அறிக்கைகள் குறித்த எங்கள் கருத்தில் இந்த மற்ற விவரங்கள் உள்ளடங்கவில்லை. அதோடு, இது தொடர்பாக எந்தவித உறுதியான முடிவுக்கும் நாங்கள் வரவில்லை, வெளியிடவும் மாட்டோம்.

நிதி அறிக்கைகளைத் தணிக்கை செய்வதில், மேற்காணும் இதர விவரங்களையும் வாசித்து, அவ்வாறு செய்யும்போது, நிதி அறிக்கைகளுடன் அல்லது தணிக்கையில் நாங்கள் கண்டுபிடித்தவற்றுடன் இதர விவரங்கள் ஒத்திருக்கிறதா அல்லது விவரப் பிழை இருப்பதுபோலத் தெரிகிறதா என்பதைப் பரிசீலிப்பது எங்கள் பொறுப்பு.

இந்தத் தணிக்கையாளர் அறிக்கையின் தேதிக்கு முன்பாக எங்களுக்குக் கிடைத்த இதர விவரங்கள் மீதான தணிக்கையை அடிப்படையாகக் கொண்டு, இதர விவரங்களில் விவரப் பிழை இருப்பதாக நாங்கள் முடிவுக்கு வந்தால், அது குறித்து நாங்கள் தகவல் தெரிவிக்கவேண்டும். இது தொடர்பாக நாங்கள் தகவல் தெரிவிப்பதற்கு எதுவுமில்லை.

மற்ற பகுதிகளைப் படிக்கையில், அதில் விவரப்பிழை இருப்பதாக நாங்கள் முடிவுக்கு வந்தால், இயக்குநர்களிடம் அதுகுறித்து தகவல் தெரிவித்து, SSAs-க்கு ஏற்ப தகுந்த நடவடிக்கை எடுக்கச் செய்யவேண்டும்.

நிதி அறிக்கைகளில் நிர்வாகம் மற்றும் இயக்குநர்களின் பொறுப்புகள்

இந்த நிதி அறிக்கைகள் சட்டத்திற்கும் SFRS(I)s, தரங்களுக்கும் ஏற்றபடி தயாரிக்கப்பட்டு, உண்மையான மற்றும் நியாயமான கருத்தை வெளிப்படுத்தும் வகையில் படைக்கப்படுவது நிர்வாகத்தின் பொறுப்பாகும். அதோடு, அதிகாரமற்ற உபயோகம் அல்லது விற்பனையில் ஏற்படும் இழப்புகளிலிருந்து சொத்துகள் பாதுகாக்கப்படுவதற்கு நியாயமான உறுதியளிக்கக்கூடிய உள் கணக்கியல் கட்டுப்பாட்டு முறையைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துதல்; மற்றும் பரிவர்த்தனைகள் முறையான அதிகாரம்பெற்று, உண்மையான நியாயமான நிதி அறிக்கைகளைத் தயாரிக்கவும், சொத்துக் கணக்கைக் கட்டிக்காக்கவும் அவசியமான வகையில் பதிவு செய்யப்படுவதை உறுதிப்படுத்துவது ஆகியவையும் இதில் அடங்கும்.

நிதி அறிக்கைகளைத் தயாரிப்பதில், தொகுதியால் தொடர்ந்து செயல்படத்தக்க நிறுவனமாகத் தொடரக்கூடிய ஆற்றலை மதிப்பிட்டு, பொருத்தமாயின், இது தொடர்பான விவகாரங்களை வெளியிடுவதும் தொடர்ந்து செயல்படத்தக்க நிறுவனத்திற்கான கணக்கியல் அடிப்படையைப் பயன்படுத்துவதும் நிர்வாகத்தின் பொறுப்பு. தொகுதியைக் கலைக்க அல்லது செயல்பாட்டை நிறுத்த எண்ணினால் அல்லது இவ்வாறு செய்வதைத் தவிர சாத்தியமான வேறு மாற்று வழி இல்லாத சூழ்நிலைகள் மட்டுமே இதற்கு விதிவிலக்கு.

தொகுதியின் நிதிநிலை தாக்கல் நடைமுறையைக் கண்காணிப்பது இயக்குநர்களின் பொறுப்புகளில் உள்ளடங்கும்.

நிதி அறிக்கைகளின் தணிக்கையில் தணிக்கையாளரின் பொறுப்புகள்

மொத்த நிதி அறிக்கைகளில், மோசடி அல்லது பிழையால், விவரப் பிழைகள் இல்லாதிருக்கிறதா என்பதற்கு நியாயமான உறுதி பெற்று, எங்கள் கருத்தை உள்ளடக்கும் தணிக்கையாளரின் அறிக்கையை வெளியிடுவதே எங்கள் இலக்கு. நியாயமான உறுதி என்பது உயர் நிலையிலான உறுதியாக இருந்தாலும், சிங்கப்பூர் தணிக்கை தரங்களுக்கு ஏற்ப நடத்தப்படும் தணிக்கை, இருக்கக்கூடிய விவரப் பிழையை எப்போதும் கண்டுபிடித்துவிடும் என்பதற்கு உத்தரவாதமில்லை. மோசடியால் அல்லது பிழையால் விவரப் பிழைகள் ஏற்படலாம். விவரப் பிழைகள் தனியாக அல்லது மொத்தமாக, இந்த நிதி அறிக்கைகளின் அடிப்படையில் பயன்பாட்டாளர்கள் எடுக்கும் பொருளியல் தீர்மானங்களை பாதிக்கக்கூடும் என நியாயமான முறையில் எதிர்பார்க்கப்பட்டால், அவை முக்கியமானவையாகக் கருதப்படும்.

சிங்கப்பூர் தணிக்கை தரங்களின்படி நடத்தப்பட்ட தணிக்கையின் ஒரு பகுதியாக, தணிக்கை முழுவதும் நிபுணத்துவ மதிப்பீட்டை பயன்படுத்தி, நிபுணத்துவ ஐயவாதத்தை நிலைநாட்டினோம். அதோடு நாங்கள்:

- மோசடி அல்லது பிழையால் நிதி அறிக்கைகளில் விவரப் பிழைகள் நேரக்கூடிய அபாயத்தை அடையாளம் கண்டு, மதிப்பிட்டு, இந்த இடங்களுக்குப் பொருத்தமான தணிக்கை நடைமுறைகளை வடிவமைத்து மற்றும் மேற்கொண்டு, எங்கள் கருத்துக்கு அடிப்படை வழங்குவதற்குப் போதுமான, பொருத்தமான தணிக்கை ஆதாரங்களைப் பெறவேண்டும். பிழையால் நேரும் விவரப் பிழையைவிட மோசடியால் நேரும் விவரப் பிழையை அடையாளம் காணத்திருக்கக்கூடிய அபாயம் அதிகம். ஏனெனில், மோசடியில் கூட்டுச்சதி, ஏமாற்று, வேண்டுமென்றே செய்யப்பட்ட விடுபாடுகள், பிறழ்ச்சி அல்லது உள் கட்டுப்பாடு மீறல் ஆகியவை இருக்கக்கூடும்.
- சூழ்நிலைக்குப் பொருத்தமான தணிக்கை நடைமுறைகளை வடிவமைக்க தணிக்கைக்குத் தேவையான உள் கட்டுப்பாட்டைப் பற்றிய புரிந்துணர்வைப் பெறவேண்டும். தொகுதியின் உள் கட்டுப்பாட்டின் செயல்திறன் பற்றி கருத்து தெரிவிப்பது இதன் நோக்கமல்ல.
- பயன்படுத்தப்பட்ட கணக்கியல் கொள்கைகளின் பொருத்தத்தையும், நிர்வாகம் செய்த கணக்கியல் உத்தேசங்கள் மற்றும் அது தொடர்பான வெளிப்பாடுகள் ஆகியவற்றின் நியாயத்தையும் பரிசீலிக்கவேண்டும்.
- தொடர்ந்து செயல்படக்கூடிய கணக்கியல் அடிப்படையை நிர்வாகம் பயன்படுத்தியது பொருத்தமானதா என்பது பற்றி தீர்மானிக்கவேண்டும். அதோடு, பெறப்பட்ட தணிக்கை ஆதாரத்தின் அடிப்படையில், தொகுதி தொடர்ந்து செயல்படக்கூடிய நிறுவனமாகத் தொடரக்கூடிய ஆற்றல் குறித்து குறிப்பிடத்தக்க ஐயம் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகள் தொடர்பான விவர நிச்சயமின்மை இருக்கிறதா என்பதைத் தீர்மானிக்கவேண்டும். விவர நிச்சயமின்மை இருப்பதாக நாங்கள் தீர்மானித்தால், நிதி அறிக்கைகளில் இடம்பெற்றுள்ள அது தொடர்பான வெளிப்பாடுகள் குறித்து எங்கள் தணிக்கையாளரின் அறிக்கையில் கவனத்தை ஈர்க்கவேண்டும், அல்லது இந்த வெளிப்பாடுகள் போதுமானவையாக இல்லாவிட்டால், எங்கள் கருத்தைத் திருத்தியமைக்கவேண்டும். எங்களது தீர்மானங்கள், தணிக்கையாளரின் அறிக்கை தேதி வரை பெறப்பட்ட தணிக்கை ஆதாரத்தின் அடிப்படையிலானவை. ஆயினும், வருங்கால நிகழ்வுகள் அல்லது சூழ்நிலைகள், தொகுதி தொடர்ந்து செயல்படக்கூடிய ஆற்றலை முடிவுக்குக் கொண்டுவரக்கூடும்.
- வெளிப்பாடுகள் உட்பட, நிதி அறிக்கைகளின் ஒட்டுமொத்த படைப்பு, அமைப்புமுறை, உள்ளடக்கம் ஆகியவற்றையும், நியாயமாகப் படைக்கப்படும் வகையில் அடிப்படை பரிவர்த்தனைகளையும் நிகழ்வுகளையும் நிதி அறிக்கைகள் பிரதிநிதிக்கிறதா என்பதையும் பரிசீலிக்கவேண்டும்.
- தொகுதியின் நிதி அறிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க தொகுதியின் நிறுவனங்கள் அல்லது தொழில் பிரிவுகளின் நிதித் தகவல்கள் குறித்து போதுமான, பொருத்தமான தணிக்கை ஆதாரங்களைப் பெறும் வகையில் தொகுதியின் தணிக்கையைத் திட்டமிட்டுச் செய்யவேண்டும். தொகுதியின் தணிக்கை நோக்கங்களுக்காகச் செய்யப்படும் தணிக்கை பணியின் செயல்முறைக்கும், மேற்பார்வைக்கும், மறுஆய்வுக்கும் நாங்கள் பொறுப்பாவோம். எங்கள் தணிக்கை கருத்துக்கு நாங்கள் மட்டுமே பொறுப்பாவோம்.

தணிக்கையின் திட்டமிடப்பட்ட அளவு, நேரம், தணிக்கையின்போது உள் கட்டுப்பாட்டில் நாங்கள் அடையாளம் காணும் ஏதேனும் குறிப்பிடத்தக்க குறைபாடுகள் உள்ளிட்ட தணிக்கையின் குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் ஆகியவற்றையும் இதர விவகாரங்களையும் நாங்கள் இயக்குநர்களிடம் தெரியப்படுத்துவோம்.

சுயேச்சை நடைமுறை தொடர்பான நெறிமுறை நிபந்தனைகளுக்கு நாங்கள் உட்பட்டதாகவும் இயக்குநர்களிடம் அறிக்கை சமர்ப்பிப்போம். அதோடு, எங்கள் சுதந்திரத்தைப் பாதிக்கக்கூடும் என நியாயமாகக் கருதப்படும் எல்லா உறவுமுறைகளையும் இதர விவகாரங்களையும், பொருந்நுமாயின் மிரட்டல்களை நீக்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் அல்லது செயலாக்கப்பட்ட பாதுகாப்புகளையும், அவர்களிடம் தெரியப்படுத்துவோம்.

இயக்குநர்களிடம் தெரியப்படுத்தும் விவகாரங்களிலிருந்து, நடப்பு காலகட்டத்தின் நிதி அறிக்கைகளின் தணிக்கைக்கு மிகவும் முக்கியமான விவரங்களை நிர்ணயித்து, முக்கிய தணிக்கை விவகாரங்களை அடையாளம் காண்போம். இவ்விவகாரம் குறித்த பொது வெளிப்பாட்டை விலக்கும் சட்டம் அல்லது விதிமுறை இருந்தாலொழிய அல்லது, அரிய சூழ்நிலைகளில், ஒரு விவகாரத்தை வெளியிடுவதால் பொது நலனைவிட அதிக பாதிப்பு நேரக்கூடும் என்ற நியாயமான எதிர்பார்ப்பால் விவகாரத்தை எங்கள் அறிக்கையில் வெளியிடக்கூடாது என நாங்கள் நிர்ணயித்தாலொழிய, எங்கள் தணிக்கையாளரின் அறிக்கையில் இவ்விவகாரங்களை நாங்கள் எடுத்துக் கூறியிருக்கிறோம்.

மற்ற சட்டப்பூர்வ, ஒழுங்குவிதி நிபந்தனைகள் குறித்த அறிக்கை

எங்கள் கருத்துப்படி, நாங்கள் தணிக்கையாளர்களாக இருக்கும் வங்கியும் சிங்கப்பூரில் ஒருங்கிணைக்கப்பட்ட துணை நிறுவனங்களும் இச்சட்டப்படி தேவையான கணக்கு மற்றும் இதரப் பதிவேடுகளை சட்டப்படி முறையாகப் பாதுகாத்து வைத்துள்ளன.

இந்த சுயேச்சை தணிக்கையாளரின் அறிக்கையைத் தயாரிக்க தணிக்கை ஈடுபாட்டுப் பங்காளியாகச் செயல்பட்டவர் ஹோ ஹியன் சான்.

PricewaterhouseCoopers LLP

பொது கணக்காய்வாளர்கள் மற்றும் சார்ட்டர்ட் கணக்காய்வாளர்கள்

சிங்கப்பூர், 25 பிப்ரவரி 2025

வருமான அறிக்கைகள்

31 டிசம்பர் 2024ல் முடிவற்ற நிதியாண்டுக்குரியது

	நொகுதி		வங்கி	
	2024 \$ மில்லி.	2023 \$ மில்லி.	2024 \$ மில்லி	2023 \$ மில்லி
வட்டி வருமானம்	22,444	20,867	16,532	15,154
வட்டிச் செலவினம்	(12,689)	(11,222)	(10,402)	(9,130)
நிகர வட்டி வருமானம்	9,755	9,645	6,130	6,024
ஆயுள் காப்புறுதியிலிருந்து காப்புறுதிச் சேவை பலாபலன்கள் ⁽¹⁾	592	427	—	—
ஆயுள் காப்புறுதியிலிருந்து நிகர முதலீட்டு வருமானம்	6,124	5,590	—	—
ஆயுள் காப்புறுதியிலிருந்து நிகர காப்புறுதி நிதிமுடிவுகள்	(5,811)	(5,239)	—	—
பொது காப்புறுதியிலிருந்து காப்புறுதிச் சேவை பலாபலன்கள்	12	30	—	—
கட்டணமும் தரகும் (நிகரம்)	1,970	1,804	943	881
துணை, இணை நிறுவனங்களிலிருந்து லாப ஈவுகள்	—	—	1,668	1,499
நிகர வர்த்தக வருமானம்	1,537	1,004	739	415
இதர வருமானம்	294	246	1,171	219
வட்டி சாரா வருமானம்	4,718	3,862	4,521	3,014
மொத்த வருமானம்	14,473	13,507	10,651	9,038
ஊழியர் செலவினம்	(3,837)	(3,501)	(1,448)	(1,221)
இதர நடைமுறைச் செலவினம்	(1,905)	(1,722)	(1,532)	(1,418)
மொத்த நடைமுறைச் செலவினம்	(5,742)	(5,223)	(2,980)	(2,639)
ஒதுக்குகள், கடன் தீர்ப்புக்கு முந்திய நடைமுறை லாபம்	8,731	8,284	7,671	6,399
கண்காற்ற சொத்துகள் கடன் தீர்ப்பு	(59)	(103)	—	—
கடன்களுக்கும் இதர சொத்துகளுக்கும் ஒதுக்குகள்	(690)	(733)	(191)	(476)
ஒதுக்குகள், கடன் தீர்ப்புக்கு பிந்திய நடைமுறை லாபம்	7,982	7,448	7,480	5,923
இணை நிறுவனங்களின் பலாபலனில் பகிர்வு, வரியின் நிகரம்	994	953	—	—
வருமான வரிக்கு முந்திய லாபம்	8,976	8,401	7,480	5,923
வருமான வரிச் செலவினம்	(1,228)	(1,236)	(619)	(664)
ஆண்டுக்குரிய லாபம்	7,748	7,165	6,861	5,259
இவர்களுக்குரியது:				
வங்கியின் பங்குமுதல்தாரர்கள்	7,587	7,021		
கட்டுப்படுத்தாத பாத்தியதைகள்	161	144		
	7,748	7,165		
பங்கு ஒன்றுக்கு வருமானம் (\$)				
அடிப்படை	1.67	1.55		
பணமாற்றம்	1.67	1.55		

⁽¹⁾ இதில் \$6,180 மில்லியன் (2023: \$5,717 மில்லியன்) காப்புறுதி வருமானமும், \$5,701 மில்லியன் (2023: \$4,758 மில்லியன்) காப்புறுதிச் சேவை செலவினமும் உள்ளடங்கும்.

விரிவான வருமான அறிக்கைகள்

31 டிசம்பர் 2024ல் முடிவற்ற நிதியாண்டுக்குரியது

	தொகுதி		வங்கி	
	2024 \$ மில்லி.	2023 \$ மில்லி.	2024 \$ மில்லி	2023 \$ மில்லி
ஆண்டுக்குரிய லாபம்	7,748	7,165	6,861	5,259
இதர விரிவான வருமானம்:				
பிற்பாடு வருமான அறிக்கையில் மறுபகுப்பு செய்யப்படக்கூடிய கூறுகள்:				
FVOCI ⁽¹⁾ -லுள்ள நிதிச் சொத்துகள்				
ஆண்டுக்குரிய நியாய மதிப்பு ஆதாயம்	344	839	245	319
வருமான அறிக்கையில் மறுபகுப்பான (ஆதாயம்) / நட்டம்				
- விற்பனையின்போதில்	(12)	1	(14)	(44)
- சேதாரத்தின்போதில்	(4)	3	5	2
நிகர நடவடிக்கைகளின் வரி	(21)	(116)	(4)	(15)
ரொக்கப் புழக்கம் மற்றும் இதர காப்பீடுகள்	70	105	94	69
வெளிநாட்டு நடவடிக்கைகளின் நாணய மாற்று	334	(480)	(52)	(41)
இணை நிறுவனங்களின் இதர விரிவான வருமானம் / (நட்டம்)	388	(145)	-	-
நிகர காப்புறுதி நிதிமுடிவுகள்	(77)	37	-	-
பிற்பாடு வருமான அறிக்கையில் மறுபகுப்பு செய்யப்படமாட்டாத கூறுகள்:				
கட்டுப்படுத்தாத பாத்தியதைகளுக்குரிய வெளிநாட்டு நடவடிக்கைகளின் நாணய மாற்று	(2)	(12)	-	-
FVOCI ⁽¹⁾ -லுள்ள பங்குமுதல் பத்திரங்கள், நியாய மதிப்பின் நிகர மாற்றம்	172	(65)	(9)	(10)
வரையறுக்கப்பட்ட அனுசூலத் திட்டங்கள் மறுகணக்கீடு	#	(1)	#	-
சொந்தக் கடன்	(1)	(1)	#	(1)
மொத்த இதர விரிவான வருமானம், வரியின் நிகரம்	1,191	165	265	279
ஆண்டுக்குரிய மொத்த விரிவான வருமானம், வரியின் நிகரம்	8,939	7,330	7,126	5,538
இவற்றுக்குரிய மொத்த விரிவான வருமானம்:				
வங்கியின் பங்குமுதல்தாரர்கள்	8,763	7,145		
கட்டுப்படுத்தாத பாத்தியதைகள்	176	185		
	8,939	7,330		

⁽¹⁾ இதர விரிவான வருமானத்தின்வழி நியாய மதிப்பு.
⁽²⁾ # குறியீடு \$0.5 மில்லியனுக்குக் குறைவான தொகைகளைக் குறிக்கிறது

இருப்புநிலைக் குறிப்பு

31 டிசம்பர் 2024ல் நிலவியபடி

	தொகுதி		வங்கி	
	31 டிசம்பர் 2024	31 டிசம்பர் 2023	31 டிசம்பர் 2024	31 டிசம்பர் 2023
	\$ மில்லி.	\$ மில்லி.	\$ மில்லி	\$ மில்லி
பங்குமுதல்				
வங்கியின் பங்குமுதல்தாரர்களுக்கு உரியவை				
பங்கு மூலதனம்	18,096	18,045	18,096	18,045
இதர பங்குமுதல் அம்சங்கள்	1,698	1,248	1,698	1,248
மூலதனக் காப்புநிதி	830	815	534	544
நியாய மதிப்பு காப்புநிதி	313	(439)	(225)	(435)
வருவாய்க் காப்புநிதி	38,379	34,501	21,929	18,935
	59,316	54,170	42,032	38,337
கட்டுப்படுத்தாத பாத்தியதைகள்	1,064	1,384	–	–
மொத்த பங்குமுதல்	60,380	55,554	42,032	38,337
பொறுப்புகள்				
வங்கி சாரா வாடிக்கையாளரின் வைப்புகள்	390,687	363,770	253,175	236,151
வங்கிகளின் வைப்புகளும், இருப்புகளும்	11,565	10,884	8,951	8,080
துணை நிறுவனங்களுக்குச் சேரவேண்டியவை	–	–	46,602	38,828
இணை நிறுவனங்களுக்குச் சேரவேண்டியவை	324	276	232	186
வர்த்தகப் பொறுப்புகள்	281	194	222	194
செலுத்தத்தக்க டெரிவேட்டிவ்கள்	16,238	13,720	12,855	12,083
இதர பொறுப்புகள்	9,370	9,156	3,982	3,565
செலுத்தத்தக்க நடப்பு வரி	879	1,037	560	721
தள்ளிவைத்த வரி பொறுப்புகள்	841	636	138	106
வழங்கப்பட்ட கடன்கள்	31,553	26,553	30,321	25,721
	461,738	426,226	357,038	325,635
ஆயுள் காப்புறுதிப் பொறுப்புகளும் ஆயுள் காப்புறுதி நிதிகளுக்கான பொறுப்புகளும்	102,932	99,644	–	–
மொத்த பொறுப்புகள்	564,670	525,870	357,038	325,635
மொத்த பங்குமுதலும் பொறுப்புகளும்	625,050	581,424	399,070	363,972
சொத்துகள்				
ரொக்கம் மற்றும் மத்திய வங்கிகளில் இருப்புகள்	34,599	34,286	30,525	28,450
சிங்கப்பூர் அரசாங்க கருவூல உண்டியல்களும் பங்குப் பத்திரங்களும்	14,316	19,165	13,182	17,832
இதர அரசாங்க கருவூல உண்டியல்களும் பங்கு பத்திரங்களும்	30,369	26,465	11,196	10,804
வங்கிகளுக்கு கடன்களும் அவற்றில் உள்ள வைப்புகளும்	42,407	38,051	32,174	28,773
வாடிக்கையாளர்களுக்குக் கடன்கள்	315,096	292,754	227,598	207,508
கடனும் பங்குமுதல் பங்கு பத்திரங்களும்	43,413	36,591	26,311	22,432
பெறத்தக்க டெரிவேட்டிவ்கள்	17,203	12,976	13,582	11,417
இதர சொத்துகள்	7,761	7,278	3,784	3,463
தள்ளிவைத்த வரி சொத்துகள்	538	586	175	133
இணை நிறுவனங்கள்	8,153	7,003	2,234	2,241
துணை நிறுவனங்கள்	–	–	35,471	27,701
சொத்து, ஆலை, சாதனம்	3,725	3,528	914	882
முதலீட்டுச் சொத்து	675	723	57	469
நல்லெண்ண மதிப்பும் மற்ற கண்காட்டற்ற சொத்துகளும்	4,504	4,501	1,867	1,867
	522,759	483,907	399,070	363,972
ஆயுள் காப்புறுதி நிதி முதலீட்டுப் பங்குப் பத்திரங்கள்	94,452	89,570	–	–
ஆயுள் காப்புறுதி நிதிக்கான இதர சொத்துகள்	7,839	7,947	–	–
மொத்த சொத்துகள்	625,050	581,424	399,070	363,972

பங்குமுதல் மாற்ற அறிக்கை - தொகுதி

31 டிசம்பர் 2024ல் முடிவற்ற நிதியாண்டுக்குரியது

வங்கியின் பங்குமுதல்தாரர்களுக்கு உரியவை							
\$ மில்லி.	பங்கு மூலதனமும் இதர	மூலதன காப்புநிதி ⁽¹⁾	நியாய மதிப்பு காப்புநிதி	வருமானக் காப்புநிதி	மொத்தம்	கட்டுப்படுத்தாத பாத்தியதை	மொத்த பங்குமுதல்
1 ஜனவரி 2024ல்	19,293	815	(439)	34,501	54,170	1,384	55,554
ஆண்டுக்குரிய மொத்த விரிவான வருமானம்							
ஆண்டுக்குரிய லாபம்	—	—	—	7,587	7,587	161	7,748
இதர விரிவான வருமானம்							
பிற்பாடு வருமான அறிக்கையில் மறுபகுப்பு செய்யப்படக்கூடிய கூறுகள்:							
FVOCI-லுள்ள நிதிச் சொத்துக்கள்							
ஆண்டுக்குரிய நியாய மதிப்பு ஆதாயம்/ (நட்டம்)	—	—	351	—	351	(7)	344
வருமான அறிக்கையில் மறுபகுப்பான (ஆதாயம்)/ நட்டம்							
- விற்பனையின்பேரில்	—	—	(17)	—	(17)	5	(12)
- சேதாரத்தின்பேரில்	—	—	(3)	—	(3)	(1)	(4)
நிகர மாற்றங்களின் வரி	—	—	(22)	—	(22)	1	(21)
ரொக்கப் புழக்கம் மற்றும் இதர காப்பீடுகள்	—	—	—	70	70	—	70
நிகர காப்புறுதி நிதிமுடிவுகள்	—	—	—	(74)	(74)	(3)	(77)
வெளிநாட்டு நடவடிக்கைகளின் நாணய மாற்று	—	—	—	334	334	—	334
இணை நிறுவனங்களின் இதர விரிவான வருமானம்	—	—	365	23	388	—	388
பிற்பாடு வருமான அறிக்கையில் மறுபகுப்பு செய்யப்படமாட்டாத அம்சங்கள் :							
கட்டுப்படுத்தாத பாத்தியதைகளுக்குரிய வெளிநாட்டு நடவடிக்கைகளின் நாணய மாற்று	—	—	—	—	—	(2)	(2)
FVOCI-லுள்ள பங்குமுதல் பத்திரங்கள், நியாய மதிப்பின் நிகர மாற்றம்	—	—	78	72	150	22	172
வரையறுக்கப்பட்ட அனுசூலத் திட்டங்கள் மறுகணக்கீடு	—	—	—	#	#	#	#
சொந்தக் கடன்	—	—	—	(1)	(1)	—	(1)
மொத்த இதர விரிவான வருமானம், வரியின் நிகரம்	—	—	752	424	1,176	15	1,191
ஆண்டுக்குரிய மொத்த விரிவான வருமானம்	—	—	752	8,011	8,763	176	8,939
உரிமையாளர்களுடனான பரிவர்த்தனைகள், பங்குமுதலில் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டவை							
உரிமையாளர்களின் பங்களிப்பும் அவர்களுக்குரிய பகிர்ந்தளிப்பும்							
மாற்றுகள்	16	(6)	—	(10)	—	—	—
கருவூலப் பங்குகளாகத் தக்க வைப்பதற்காகத் திருப்பி வாங்கிய பங்குகள்	(194)	—	—	—	(194)	—	(194)
லாப ஈவுகளும் பகிர்வுகளும்	—	—	—	(3,933)	(3,933)	(54)	(3,987)
உரிமையற்ற பங்குகளின் லாப ஈவிலிருந்து DSP காப்புநிதி	—	—	—	11	11	—	11
நிலையான மூலதனப் பங்குப் பத்திரங்கள் வெளியீடு	450	—	—	—	450	—	450
பங்கு அடிப்படையிலான ஊழியர் செலவு	—	6	—	—	6	—	6
நிர்வாகிகள் அல்லாத இயக்குநர்களுக்கு வெளியிடப்பட்ட பங்குகள்	1	—	—	—	1	—	1
DSP Trust-க்கு மாற்றப்பட்ட பங்குகள்	—	(16)	—	—	(16)	—	(16)
DSP திட்டத்தின்கீழ் இடம்பெறும் பங்குகள்	—	107	—	—	107	—	107
மாற்றப்பட்ட/ விற்கப்பட்ட கருவூலப் பங்குகள்	228	(76)	—	—	152	—	152
உரிமையாளர்களின் மொத்த பங்களிப்பும் அவர்களுக்குரிய பகிர்ந்தளிப்பும்	501	15	—	(3,932)	(3,416)	(54)	(3,470)
கட்டுப்படுத்தாத பாத்தியதையில் மாற்றங்கள்	—	—	—	(201)	(201)	(442)	(643)
31 டிசம்பர் 2024ல்	19,794	830	313	38,379	59,316	1,064	60,380
இருப்புகளில் உள்ளடங்குபவை :							
இணை நிறுவனங்கள் காப்புநிதியின் பங்கு	—	—	600	4,789	5,389	—	5,389

⁽¹⁾ 1 ஜனவரி 2024 மற்றும் 31 டிசம்பர் 2024ல் நிலவிய \$455 மில்லியன் சட்டபூர்வ நட அலவன்ஸ் ஒதுக்கு உள்ளடங்கும்.

⁽²⁾ # குறியீடு \$0.5 மில்லியனுக்குக் குறைவான தொகைகளைக் குறிக்கிறது.

வங்கியின் பங்குமுதல்தாரர்களுக்கு உரியவை

\$ மில்லி.	பங்கு மூலதனமும் இதர	மூலதன காப்புநிதி ⁽¹⁾	நியாய மதிப்பு காப்புநிதி	வருமானக் காப்புநிதி	மொத்தம்	கட்டுப்படுத்தாத பாத்தியதை	மொத்த பங்குமுதல்
1 ஜனவரி 2023ல்	19,744	792	(1,140)	31,721	51,117	1,308	52,425
ஆண்டுக்குரிய மொத்த விரிவான வருமானம்							
ஆண்டுக்குரிய லாபம்	—	—	—	7,021	7,021	144	7,165
இதர விரிவான வருமானம்							
பிற்பாடு வருமான அறிக்கையில் மறுபகுப்பு செய்யப்படக்கூடிய கூறுகள்:							
FVOCI-லுள்ள நிதிச் சொத்துக்கள்							
ஆண்டுக்குரிய நியாய மதிப்பு ஆதாயம்	—	—	793	—	793	46	839
வருமான அறிக்கையில் மறுபகுப்பான (ஆதாயம்)/ நட்டம்							
- விற்பனையின்போதில்	—	—	(5)	—	(5)	6	1
- சேதாரத்தின்போதில்	—	—	3	—	3	#	3
நிகர மாற்றங்களின் வரி	—	—	(107)	—	(107)	(9)	(116)
ரொக்கப் புழக்கம் மற்றும் இதர காப்புடிகள்	—	—	—	105	105	—	105
நிகர காப்புறுதி நிதிமுடிவுகள்	—	—	—	34	34	3	37
வெளிநாட்டு நடவடிக்கைகளின் நாணய மாற்று	—	—	—	(480)	(480)	—	(480)
இணை நிறுவனங்களின் இதர விரிவான வருமானம்	—	—	98	(243)	(145)	—	(145)
பிற்பாடு வருமான அறிக்கையில் மறுபகுப்பு செய்யப்படமாட்டாத அம்சங்கள்:							
கட்டுப்படுத்தாத பாத்தியதைகளுக்குரிய வெளிநாட்டு நடவடிக்கைகளின் நாணய மாற்று	—	—	—	—	—	(12)	(12)
FVOCI-லுள்ள பங்குமுதல் பத்திரங்கள், நியாய மதிப்பின் நிகர மாற்றம்	—	—	(81)	9	(72)	7	(65)
வரையறுக்கப்பட்ட அனுசூலத் திட்டங்கள் மறுகணக்கீடு	—	—	—	(1)	(1)	(#)	(1)
சொந்தக் கடன்	—	—	—	(1)	(1)	—	(1)
மொத்த இதர விரிவான வருமானம், வரியின் நிகரம்	—	—	701	(577)	124	41	165
ஆண்டுக்குரிய மொத்த விரிவான வருமானம்	—	—	701	6,444	7,145	185	7,330
உரிமையாளர்களுடனான பரிவர்த்தனைகள், பங்குமுதலில் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டவை							
உரிமையாளர்களின் பங்களிப்பும் அவர்களுக்குரிய பகிர்ந்தளிப்பும்							
மாற்றுகள்	22	(12)	—	(10)	—	—	—
கருவூலப் பங்குகளாகத் தக்க வைப்பதற்காகத் திருப்பி வாங்கிய பங்குகள்	(205)	—	—	—	(205)	—	(205)
லாப ஈவுகளும் பகிர்வுகளும்	—	—	—	(3,664)	(3,664)	(69)	(3,733)
உரிமையற்ற பங்குகளின் லாப ஈவிலிருந்து DSP காப்புநிதி	—	—	—	16	16	—	16
நிலையான மூலதனப் பங்குப் பத்திரங்கள் வெளியீடு	550	—	—	—	550	—	550
பங்கு அடிப்படையிலான ஊழியர் செலவு	(998)	—	—	(2)	(1,000)	—	(1,000)
நிலையான மூலதனப் பங்குப் பத்திரங்கள் மீட்டெடுப்பு	—	6	—	—	6	—	6
நிர்வாகிகள் அல்லாத இயக்குநர்களுக்கு வெளியிடப்பட்ட பங்குகள்	1	—	—	—	1	—	1
DSP Trust-க்கு மாற்றப்பட்ட பங்குகள்	—	(17)	—	—	(17)	—	(17)
DSP திட்டத்தின்கீழ் இடம்பெறும் பங்குகள்	—	113	—	—	113	—	113
மாற்றப்பட்ட/ விற்கப்பட்ட கருவூலப் பங்குகள்	179	(67)	—	—	112	—	112
உரிமையாளர்களின் மொத்த பங்களிப்பும் அவர்களுக்குரிய பகிர்ந்தளிப்பும்	(451)	23	—	(3,660)	(4,088)	(69)	(4,157)
கட்டுப்படுத்தாத பாத்தியதையில் மாற்றங்கள்	—	—	—	(4)	(4)	(40)	(44)
31 டிசம்பர் 2023ல்	19,293	815	(439)	34,501	54,170	1,384	55,554
இருப்புகளில் உள்ளடங்குபவை:							
இணை நிறுவனங்கள் காப்புநிதியின் பங்கு	—	—	235	3,916	4,151	—	4,151

⁽¹⁾ 1 ஜனவரி 2023ல் மற்றும் 31 டிசம்பர் 2023ல் நிலவிய \$455 மில்லியன் சட்டபூர்வ நடட அலவன்ஸ் ஒதுக்கு உள்ளடங்கும்.

⁽²⁾ # குறிப்பிடு \$0.5 மில்லியனுக்குக் குறைவான தொகைகளைக் குறிக்கிறது.

பங்குமுதல் மாற்ற அறிக்கை - வங்கி

31 டிசம்பர் 2024ல் முடிவற்ற நிதியாண்டுக்குரியது

\$ மில்லி.	மூலதனமும் இதர பங்குமுதலும்	மூலதன காப்புநிதி ⁽¹⁾	நியாய மதிப்பு காப்புநிதி	வருமானக் காப்புநிதி	மொத்த பங்குமுதல்
1 ஜனவரி 2024ல்	19,293	544	(435)	18,935	38,337
ஆண்டுக்குரிய லாபம்	—	—	—	6,861	6,861
இதர விரிவான வருமானம்	—	—	210	55	265
ஆண்டுக்குரிய மொத்த விரிவான வருமானம் ⁽²⁾	—	—	210	6,916	7,126
மாற்றுகள்	16	(16)	—	—	—
கருவூலப் பங்குகளாகத் தக்க வைப்பதற்காகத் திருப்பி வாங்கிய பங்கு	(194)	—	—	—	(194)
லாப ஈவுகளும் பகிர்வுகளும்	—	—	—	(3,933)	(3,933)
உரிமையற்ற பங்குகளின் லாப ஈவிலிருந்து DSP காப்புநிதி	—	—	—	11	11
நிலையான மூலதனப் பங்குப் பத்திரங்கள் வெளியீடு	450	—	—	—	450
பங்கு அடிப்படையிலான ஊழியர் செலவு	—	6	—	—	6
நிர்வாகிகள் அல்லாத இயக்குநர்களுக்கு வெளியிடப்பட்ட பங்குகள்	1	—	—	—	1
மாற்றப்பட்ட/ விற்கப்பட்ட கருவூலப் பங்குகள்	228	—	—	—	228
31 டிசம்பர் 2024ல்	19,794	534	(225)	21,929	42,032
1 ஜனவரி 2023ல்	19,744	560	(674)	17,286	36,916
ஆண்டுக்குரிய லாபம்	—	—	—	5,259	5,259
இதர விரிவான வருமானம்	—	—	239	40	279
ஆண்டுக்குரிய மொத்த விரிவான வருமானம் ⁽²⁾	—	—	239	5,299	5,538
மாற்றுகள்	22	(22)	—	—	—
கருவூலப் பங்குகளாகத் தக்க வைப்பதற்காகத் திருப்பி வாங்கிய பங்கு	(205)	—	—	—	(205)
லாப ஈவுகளும் பகிர்வுகளும்	—	—	—	(3,664)	(3,664)
உரிமையற்ற பங்குகளின் லாப ஈவிலிருந்து DSP காப்புநிதி	—	—	—	16	16
நிலையான மூலதனப் பங்குப் பத்திரங்கள் வெளியீடு	550	—	—	—	550
நிலையான மூலதனப் பங்குப் பத்திரங்கள் மீட்டெடுப்பு	(998)	—	—	(2)	(1,000)
பங்கு அடிப்படையிலான ஊழியர் செலவு	—	6	—	—	6
நிர்வாகிகள் அல்லாத இயக்குநர்களுக்கு வெளியிடப்பட்ட பங்குகள்	1	—	—	—	1
மாற்றப்பட்ட/ விற்கப்பட்ட கருவூலப் பங்குகள்	179	—	—	—	179
31 டிசம்பர் 2023ல்	19,293	544	(435)	18,935	38,337

⁽¹⁾ 1 ஜனவரி 2024, 1 ஜனவரி 2023, 31 டிசம்பர் 2024 மற்றும் 31 டிசம்பர் 2023ல் நிலவிய \$444 மில்லியன் சட்டபூர்வ நடட ஒதுக்கு காப்புநிதி உள்ளடங்கும்.

⁽²⁾ விரிவான விவரத்திற்கு விரிவான வருமான அறிக்கையைப் பார்க்கவும்.

ஒருங்கிணைக்கப்பட்ட ரொக்கப் புழக்க அறிக்கை

31 டிசம்பர் 2024ல் முடிவற்ற நிதியாண்டுக்குரியது

\$ மில்லி.	2024	2023
நடைமுறை காரியங்களில் இருந்து ரொக்கப் புழக்கம்		
வருமான வரிக்கு முந்திய லாபம்	8,976	8,401
ரொக்கமற்ற அம்சங்களுக்கான சரியாக்கங்கள்:		
கடன்களுக்கும் இதர சொத்துகளுக்கும்மான ஒதுக்குகள்	690	733
கண்கூடற்ற சொத்துகள் கடன் தீர்ப்பு	59	103
வரம்பு பரிவர்த்தனைகளில், லாபம் அல்லது நட்டப் பத்திரங்களின் நியாயமான மதிப்பில் மற்றும் வழங்கப்பட்ட கடன்களில் மாற்றங்கள்	356	21
சொத்து, சாதனம் தேய்மானம் மற்றும் குத்தகை பொறுப்புகளின் வட்டிச் செலவினம்	463	447
அரசாங்க, கடன், பங்குமுதல் பங்கு பத்திர விற்பனை பேரிலான நிகர ஆதாயம்	(24)	(47)
சொத்து, சாதனம் விற்பனை பேரிலான நிகர ஆதாயம்	(36)	(71)
பங்கு அடிப்படையிலான செலவினம்	62	61
இணை நிறுவனங்களின் பலாபலன் பங்கு, வரியின் நிகரம்	(994)	(953)
மற்றவை	(72)	–
நடைமுறை சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் மாற்றத்துக்கு முந்திய நடைமுறை லாபம்	9,480	8,695
நடைமுறை சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் மாற்றங்கள்:		
வங்கி சாரா வாடிக்கையாளர்களின் வைப்புகள்	26,052	13,703
வங்கியின் வைப்பும் இருப்பும்	679	838
செலுத்தத்தக்க டெரிவேட்டிவ் மற்றும் இதர பொறுப்புகள்	3,482	(1,772)
வர்த்தகப் பொறுப்புகள்	87	(19)
மத்திய வங்கிகளில் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட இருப்புகள்	(354)	(437)
அரசாங்கப் பங்குப் பத்திரங்களும் கருவூல உண்டியல்களும்	1,188	(5,952)
லாப நட்டப் பங்குப் பத்திரங்களின் மூலம் நியாய மதிப்பு	(3,195)	(2,419)
வங்கிகளில் உள்ள வைப்புகளும் கொடுத்த கடன்களும்	(4,246)	(7,808)
வாடிக்கையாளர்களுக்குக் கடன்கள்	(22,330)	(1,892)
வரவேண்டிய டெரிவேட்டிவ்களும் இதர சொத்துகளும்	(3,969)	3,285
இதர சொத்துகளிலும் ஆயுள் காப்புறுதி நிதி பொறுப்புகளிலும் நிகர மாற்றம்	(1,321)	4,317
நடைமுறை காரியங்களில் கிடைத்த ரொக்கம்	5,553	10,539
செலுத்தப்பட்ட வருமான வரி ⁽¹⁾	(1,589)	(1,412)
நடைமுறை காரியங்களில் கிடைத்த நிகர ரொக்கம்	3,964	9,127

முதலீட்டுக் காரியங்களில் இருந்து ரொக்கப் புழக்கம்		
துணை நிறுவனப் கையகப்படுத்தியதிலிருந்து நிகர ரொக்கச் செலவு	(31)	–
இணை நிறுவனங்களிலிருந்து லாப ஈவு	158	132
கடன், பங்குமுதல் பங்குப் பத்திரக் கொள்முதல்	(34,021)	(24,241)
ஆயுள் காப்புறுதி நிதி முதலீட்டுப் பங்குப் பத்திரங்கள் கொள்முதல்	(45,566)	(46,610)
சொத்து, சாதனம் கொள்முதல்	(614)	(537)
கடன், பங்குமுதல் பங்குப் பத்திர விற்பனை மூலம் வருவாய்	30,750	18,037
இணை நிறுவனப் பாத்தியதை விற்பனை மூலம் வருவாய்	#	1
ஆயுள் காப்புறுதி நிதி முதலீட்டுப் பங்குப் பத்திரங்கள் விற்பனை மூலம் வருவாய்	44,948	42,675
சொத்து, சாதனம் விற்பனை மூலம் வருவாய்	44	89
முதலீட்டுக் காரியங்களில் பயன்படுத்திய நிகர ரொக்கம்	(4,332)	(10,454)

நிதி காரியங்களிலிருந்து ரொக்கப் புழக்கம்		
கட்டுப்படுத்தாத பாத்தியதைகளில் மாற்றங்கள்	(643)	(44)
கருவூலப் பங்குகளாகத் தக்க வைப்பதற்காகத் திருப்பி வாங்கிய பங்கு	(194)	(205)
செலுத்தப்பட்ட லாப ஈவுகளும் பகிர்வும்	(3,987)	(3,733)
இதர கடன் வெளியீட்டின் நிகர வெளியீடு	4,557	4,752
நிலையான மூலதனப் பங்குப் பத்திர வெளியீட்டின் நிகர வருவாய்	450	550
திருப்பிக் கொடுக்கப்பட்ட குத்தகை பொறுப்புகள்	(78)	(77)
கீழ்நிலைப்படுத்திய கடன் வழங்கீட்டிலிருந்து வருவாய்	1,165	–
கீழ்நிலைப்படுத்திய கடன் வழங்கீடு மீட்டெடுப்பு	(1,352)	–
வங்கியின் ஊழியர் பங்குத் திட்டத்தின்கீழ் மாற்றித்தந்த/விறற் கருவூலப் பங்குகளிலிருந்து வருவாய்	152	112
வெளியிடப்பட்ட நிலையான மூலதனப் பங்குப் பத்திரங்கள் மீட்டெடுப்பு	–	(1,000)
நிதி காரியங்களில் கிடைத்த நிகர ரொக்கம்	70	355

ரொக்கம் மற்றும் ரொக்கச் சமன்களில் நிகர மாற்றம்	(298)	(972)
நிகர நாணய மாற்றுச் சரியாக்கங்கள்	257	(142)
ஜனவரி 1ல் ரொக்கமும் ரொக்கச் சமன்களும்	28,870	29,984
டிசம்பர் 31ல் ரொக்கமும் ரொக்கச் சமன்களும்	28,829	28,870

⁽¹⁾ 2024ல், தொகுதி \$1,589 மில்லியன் (2023: \$1,412 மில்லியன்) வருமான வரி செலுத்தியது. இதில் \$786 மில்லியன் (2023: \$634 மில்லியன்) சிங்கப்பூரிலும் \$803 மில்லியன் (2023: \$778 மில்லியன்) மற்ற நாடுகளிலும் செலுத்தப்பட்டது.

⁽²⁾ # குறியீடு \$0.5 மில்லியனுக்குக் குறைவான தொகைகளைக் குறிக்கிறது

லாப ஈவுகள் / பகிர்வுகள்

\$ மில்லி.	2024	2023
சாதாரண லாப ஈவுகள்:		
முந்திய நிதி ஆண்டுக்கு 42 காசு வரிவிலக்கு பெற்ற இறுதி லாப ஈவு செலுத்தப்பட்டது (2023: வரிவிலக்கு பெற்ற இறுதி லாப ஈவு 40 காசு)	1,891	1,800
நடப்பு நிதி ஆண்டுக்கு 44 காசு வரிவிலக்கு பெற்ற இடைக்கால லாப ஈவு செலுத்தப்பட்டது (2023: வரிவிலக்கு பெற்ற லாப ஈவு 40 காசு)	1,978	1,798
மற்ற பங்குமுதல் அம்சங்களுக்கான பகிர்வுகள்:		
4.0% நிலையான மூலதனப் பங்குப் பத்திரங்கள்	–	40
3.0% நிலையான மூலதனப் பங்குப் பத்திரங்கள்	6	6
3.9% நிலையான மூலதனப் பங்குப் பத்திரங்கள்	20	20
4.5% நிலையான மூலதனப் பங்குப் பத்திரங்கள்	25	–
4.05% நிலையான மூலதனப் பங்குப் பத்திரங்கள்	13	–
	3,933	3,664

31 டிசம்பர் 2024 முடிவுற்ற நிதியாண்டில் சாதாரண பங்கு ஒன்றுக்கு வரிவிலக்கு பெற்ற இறுதி லாப ஈவாக 41 காசு மற்றும் வரிவிலக்கு பெற்ற சிறப்பு லாப ஈவாக 16 காசு என மொத்தம் \$2,565 மில்லியன் வழங்க வங்கியின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பங்குதாரர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தொகுதி மூலதன வள விகிதங்கள்

MAS அறிக்கை 637-ல் உள்ளபடி பேஸல் III மூலதன வளத் தரங்களுக்குத் தொகுதி உட்பட்டது.

	2024	2023
பொது பங்குமுதல் படி 1 மூலதனம்	40,388	37,685
கூடுதல் படி 1 மூலதனம்	1,736	1,285
படி 1 மூலதனம்	42,124	38,970
படி 2 மூலதனம்	4,495	3,768
மொத்த தகுதிபெறும் மூலதனம்	46,619	42,738
இடர் மதிப்பு சொத்துகள்	236,288	236,694
மூலதன வள விகிதம்		
பொது பங்குமுதல் படி 1	17.1%	15.9%
படி 1	17.8%	16.5%
மொத்தம்	19.7%	18.1%